

கல்லூரிக் கல்வி இயக்ககம்

அனுப்புநர்:

முனைவர் (திரு) சி. ஜோதி வெங்கடேசுவரன்,  
எம்.எஸ்ஸி., எம்.ஃபில்., பிஜிடிஜிஐஎஸ்எம்., பிஎச்.டி.,  
கல்லூரிக் கல்வி இயக்குநர் (மு.கூ.பொ.)  
கல்லூரிக் கல்வி இயக்ககம்,  
சென்னை - 600006.

பெறுநர்:

1. அனைத்து நிலை I மற்றும் நிலை II  
அரசு கல்லூரி முதல்வர்கள்,  
2. அனைத்து அரசு உதவிபெறும்  
கல்லூரி முதல்வர்கள்,  
(மண்டல கல்லூரிக் கல்வி இணை  
இயக்குநர் வழியாக)

ந.க.எண். 12461/ஜெ4/2020

நாள். 23.05.2020.


அய்யா/ அம்மையர்,

பொருள்: E- Samiksha - மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கிடையேயான  
Resolution of issues - தொடர்பான வெளியீடுகள் - சார்பு.

பார்வை: சென்னை -9, தலைமைச் செயலகம், உயர்கல்வி (எ2) துறை அரசு  
கடித எண். 18958/எ2/2019-3, நாள். 06.05.2020


\*\*\*\*\*

பார்வையில் காணும் அரசு கடிதத்தின் நகல் மற்றும் மேற்காண் பொருள் தொடர்பான  
பயனர் கையேட்டின் (User Manual ) நகலினை இத்துடன் மின்னஞ்சல் வழியாக  
இணைத்தனுப்புகிறேன் தாங்கள் இது தொடர்பாக தங்கள் கல்லூரியில் மேற்கொள்ளப்பட்ட  
Workshop, Activity, Competition, Awareness, event & other தொடர்பான விபரங்களை பயனர்  
கையேட்டில் குறிப்பிட்டுள்ள Log in Id-இல் பதிவேற்றம் செய்யும் படியும் அதன் விபரத்தினை  
04.06.2020க்குள் இவ்வலுவலகத்திற்கு தெரிவிக்கும்படியும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

  
கல்லூரிக் கல்வி இயக்குநர் (மு.கூ.பொ)

நகல்

அனைத்து மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர்கள்.


  
23/5/2020



# HRD-eSamikSha

"आसान है - शुरू तो करें"

Ministry of Human Resource Development  
Government of India



Login-ID:

Password:

Captcha Code:

Can't read the image? Click on refresh button.

[Forgotten your password?](#)

HRD-SamikSha is a real time, on-line system for monitoring of follow-up action on the decisions taken during the presentations made by different Department and Organisation to the Minister for Human Resource Development. The follow-up action in respect of each decision is to be updated by the concerned Department/Organisation as and when the status changes or at least every month. Different users can securely access the system through a log-in/password. This system can also be configured to review the follow up action in respect of other meetings, if required.

- [Terms & Conditions](#)
- [Copyright Policy](#)
- [Accessibility Statement](#)

- [Privacy Policy](#)
- [Hyperlinking Policy](#)
- [Contact Us](#)



Updated and maintained by Cabinet Secretariat, Govt. of India.  
For Technical support, Please Contact  
Informatics Division, kumar(dot)aswani(at)nic(dot)in



# User Manual





# एक भारत श्रेष्ठ भारत

## User Manual


1.Homepage.....	02
2.Login.....	03
3.Action Plan.....	05
4.Action Report.....	06
5.Change password.....	07




# 1.Homepage

This is the Home page of the Website

Link: <http://ekbharat.gov.in>



At the homepage, you are required to click on "Login" to access the online Registration page.





## 2. Login

Here, you can see the Higher education department and other Stakeholders of the Login page

Select your appropriate department.

The screenshot shows a web interface for login. At the top, there is a dark header with the word "LOGIN" in white. Below the header, the breadcrumb "Home / Login" is visible. The main content area is divided into two sections. The first section is titled "DEPARTMENT OF HIGHER EDUCATION" and contains a grid of buttons for various departments: CUs, IITs, IIITs, IIMs, NITs, IISERs, RUSA, and AICTE. Below these are buttons for School Education & Literacy, Department of Sports, Department of Youth Affairs, Ministry of Culture, Ministry of Tourism, Ministry of Defence, Ministry of Railways, Ministry of Home Affairs, Ministry of Information & Broadcasting, and Ministry of Parliamentary Affairs. The second section is titled "OTHER LOGIN" and contains buttons for State Nodel Officer Login, HRD Official Login, University Login, RUSA State Nodel Officer Login, Other (JNV, Etc.) Login, and Admin Login.

On clicking of the School Education & Literacy and Department of Higher Education you can see the category of stakeholders.

The screenshot shows the same web interface as the previous one, but with the breadcrumb updated to "Home / Login / Category". A "Go Back" link is visible in the top right corner. The main content area now shows a grid of buttons for categories: NVS, KV, and DOSEL.

Here, you are required to select your appropriate category.

The screenshot shows the same web interface as the previous one, but with the breadcrumb updated to "Home / Login / Category". A "Go Back" link is visible in the top right corner. The main content area now shows a grid of buttons for departments: CUs, IITs, IIITs, IIMs, NITs, IISERs, RUSA, and AICTE.



In another Stakeholders/Department you will be redirect on this login page.

Ek BHARAT SHRESHTHA BHARAT  
एक भारत श्रेष्ठ भारत

Login - Department of Sports

Username

Password

Captcha:

8DHkuZ Refresh

Enter Captcha

Login

Here you can see your department name on login page.

You are required to login.

You need to enter your Username & Password.

Enter the Captcha text and click on Login.



### 3. Action Plan

On the successful login you will redirect on the dashboard of the EBSB

#	Category	Name of the Event/Activity	Venue	Start Date	End Date	Description	Delete
1	-- Select Category --			dd-mm-yyyy	dd-mm-yyyy		<input type="checkbox"/>

Save Add More

Select your Category (Workshop, Activity, Competition, Awareness, Event & Other) in the drop-down.

After select Category, you need to fill the details of the event, activity, start & end date and description of action plan, if you want to fill another event detail click on "Add More" button.

Click on the "Save" button.

#	Category	Name of the Event/Activity	Venue	Start Date	End Date	Description	Delete
1	Awareness	Awareness about libraries		20-11-2019		General awareness about libraries	<input type="checkbox"/>

Success!  
Your Detail Save Successfully.  
OK Add More



## 4. Action Report

Action Plan Action Report Image Gallery Video Gallery Change Password Log Out

Action Report Action Report

Upload Action Report

Name of the Event/Activity\* Activities End Date\*

--Select Event-- dd-mm-yyyy

Activities Start Date\* No of Participants\*

dd-mm-yyyy No of Participants

No of Resource Persons\* Report Name\*

No of Resource Persons Report Name

Report Desc. Upload Report

Report Desc. Browse... No file selected.

Is Date Changed?

Submit Clear

In action report you required to select the name of the Event/Activity from the drop-down list which you have entered in Action plan.

By Click on the box provided and you can select the date, month and year from the calendar of the Activities start & end date.

Type the No. of Resource persons, Participants, Report name & Report Description.

Upload the report file in pdf format. After fill the data click on the "Submit" button.

Upload Action Report

Name of the Event/Activity\* Activities End Date\*

Event/Activity 31-12-2019

Activities Start Date\* No of Participants\*

01-12-2019

No of Resource Persons\* Report Name\*

25 Report Desc.

Report Desc.

Is Date Changed?

Save Clear

**Success!**

Your Detail Save Successfully.

OK



## 5. Change Password

Change Password

Change Password

Email \*  
ebsb.myas@gmail.com

Old Password \*  
Old Password

New Password \*  
New Password

Confirm Password \*  
Confirm New Password

Submit

On clicking the change password, you can change your password  
Enter your old one than New password & confirm it  
After this click on the "Submit" button.

Action Report

Action Report

Upload Action Report

Name of the Event/Activity \*  
--Select Event--

Activities Start Date \*  
dd-mm-yyyy

No of Resource Persons \*  
No of Resource Persons

Report Desc.  
Report Desc

Is Date Changed?

Activities End Date \*  
dd-mm-yyyy

No of Participants \*  
No of Participants

Report Name \*  
Report Name

Upload Report  
Browse... No file selected.

Submit Clear

You can log out by click on "Log Out" button.